



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 38]

சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 18, 2019
புரட்டாசி 1, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் பதிவினை ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.

இ. 1993 பெரியநாயகி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.

(ந.க. எண் 08/86/இ)

கடலூர் மாவட்டம், கடலூர் வட்டத்தில் உள்ள பெரியநாயகி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ. 1993-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண் 08/86/இ, நாள்: 21-06-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

இ. 1990 கந்தன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.

(ந.க. எண் 26/86/இ)

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள கந்தன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ.1990-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண் 26/86/இ, நாள்: 21-06-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

இ. 1637 காராமணிக்குப்பம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.

(ந.க. எண் 32/86/அ5)

கடலூர் மாவட்டத்திலுள்ள இ. 1637 காராமணிக்குப்பம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தினை 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண் ந.க.32/86/அ5, நாள்: 21-06-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

இ. 1484 ஸ்ரீ சுப்ரமணிய சாமி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.

(ந.க. எண் 36/86/இ)

தென்னாற்காடு மாவட்டம் கடலூர் வட்டம் வண்டிப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சாமி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ.1484-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.36/86/இ, நாள்: 21-06-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

இ. 1481 புதுப்பேட்டை விசாலாட்சி அம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.

(ந.க. எண் 37/86/இ)

கடலூர் மாவட்டம் பண்ணாட்டி வட்டத்தில் உள்ள புதுப்பேட்டை விசாலாட்சி அம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ.1481-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண் 37/86/இ, நாள்: 27-07-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

ஐ.ஐ. 52 திருக்கோவிலூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.

(ந.க. எண் 44/86/இ)

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் ஐ.ஐ.52-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண் 44/86/இ, நாள்: 27-07-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

கடலூர்,
27 ஜூலை 2019.

சு. திருஞானசம்பந்தம்,
உதவி இயக்குநர்,
கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

1983-ஆம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(b)-இன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

MDA/HSG 138 உத்தமபாளையம் வட்டார கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.2607/15/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 138 உத்தமபாளையம் வட்டார கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29-07-2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

MDA/HSG 140 ஒத்தக்கடை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.2611/2015/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 140 ஒத்தக்கடை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29-07-2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

MDA/HSG 142 அருள்மிகு பழனி தண்டாயுதபாணி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.2612/15/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 142 அருள்மிகு பழனி தண்டாயுதபாணி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29-07-2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ்.இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

MDA/HSG 132 கம்பம் திராட்சை தொழிலாளர்கள் மற்றும் பொதுச்சேவை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.2613/15/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 132 கம்பம் திராட்சை தொழிலாளர்கள் மற்றும் பொதுச்சேவை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 05-08-2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

MDA/HSG 61 உத்தமபாளையம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.572/17/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 61 உத்தமபாளையம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 05-12-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

MDA/HSG 63 பழனி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.2073/17/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 63 பழனி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 09-07-2019 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

MDA/HSG 59 திருமங்கலம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.663/18/சப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 59 திருமங்கலம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 09-07-2019 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

மதுரை,
25 ஜூலை 2019.

ஆர்.எம்.எஸ். விநாயகர்,
துணைப்பதிவாளர் (வீட்டுவசதி).